

'கோவிட் 19' குறித்த முக்கிய தகவல்கள் - வியாழன் 23 செப்டம்பர் 2021

- ▶ நியூ சவுத் வேல்ஸ் மாநிலம், (NSW) தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 83.6%-ஐயும் மற்றும் இரு மருந்தளவுகளைப் பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 55.5%-ஐயும் இப்பொழுது எட்டியுள்ளது. இது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். 12-15 வயதுடையோரில் 28% ஆனோர் ஏற்கனவே ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளார்கள்.
- ▶ தடுப்பூசிகள் பாதுகாப்பானவை, செயற்திறன்மிக்கவை மற்றும் நம்பத்தக்கவை. பக்கவிளைவுகள் சாதுவானவை மற்றும் மாறக்கூடியவை. உங்களுக்கு அருகாமையில் அஸ்றாசெனிகா (AstraZeneca), ஃபைசர் (Pfizer) மற்றும் மொடெர்னா (Moderna) போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் – இன்றே உங்களுக்கு வேண்டியதை [nsw.gov.au](https://www.nsw.gov.au)-இல் பதிவுசெய்யுங்கள்.
- ▶ நேற்று இரவு 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கோவிட்-19 ஆல் 1,063 பேர் உள்ளூரில் நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளனர். மிகவும் கவலைக்கிடமாக, மேலும் 6 பேர் இறந்துவிட்டார்கள்.
- ▶ கிராஃப்டன் (Grafton) பிரதேசத்தில் நேர்மறையான கழிவுநீர் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது பற்றி நாம் கவலை கொண்டுள்ளோம். உங்களுக்கிருக்கும் நோயறிஞர்கள் சிறியவையேயானாலும், தயவுசெய்து முன்வந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
- ▶ மேற்கு மற்றும் தென்மேற்கு சிட்னியில் தொற்றுகளின் எண்ணிக்கை குறைவடைந்துகொண்டு வருவதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சுகாதார ஆலோசனையைப் பின்பற்றுவதற்காகவும் மற்றும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்காகவும் தொற்று குறித்த கரிசனைக்குரிய உள்ளூர் அரசாங்கப் பகுதி (LGAs) வாழ் மக்களுக்கு நன்றி.
- ▶ லிவர்பூல் (Liverpool), பஞ்ச்போல் (Punchbowl), கப்ரமாட்டா Cabramatta), கிரீனேக்கர் (Greenacre), மெர்ரிலாண்ட்ஸ் (Merrylands), கில்்ட்ஃபர்ட் (Guildford), பிளாக்டவுன் (Blacktown), ஓர்பன் (Auburn), யகூனா (Yagoona) மற்றும் லக்கெம்பா (Lakemba) போன்றவை சிட்னியின் மிகவும் கவலைக்குரிய புறநகர் பகுதிகளாகும். உங்கள் பிரதேசத்திலுள்ள கட்டுப்பாடுகளை நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் <https://www.nsw.gov.au/covid-19/rules>

- ▶ பிராந்தியப் பகுதிகளில் 'வீட்டில் தங்கியிருக்கும்' விதிகளுக்கான புதிப்பிப்புகள்:=
 - நேற்று பிரேவரினா (Brewarrina), கில்கன்றா (Gilgandra), லிஸ்மோர் (Lismore) மற்றும் அல்பரி (Albury) ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து வெளியேறிவிட்டன.
 - சனிக்கிழமை அளவில் புதிய நோய்த்தொற்றாளர்கள் எவரும் நரோமின் (Narromine)-இல் இல்லையானால், இந்தப் பகுதி முடக்க நிலையிலிருந்து வெளியேறும்.
 - இன்று நள்ளிரவில், ஓரேன்ஞ் (Orange) மற்றும் கிளென் இன்ஸ் (Glen Innis) ஆகிய பகுதிகள் முடக்க நிலையிலிருந்து வெளிவரும்.
 - Hilltops பிராந்தியத்திலுள்ள கட்டுப்பாடுகள் இன்னொரு வாரத்திற்கு நீடிக்கப்படும்.
- ▶ உடனடியாக, கோவிட்-19 இலிருந்து 12 வயதிலும் குறைவான சிறுவர்களைப் பாதுகாப்பதற்குச் சிறந்த வழி, வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் தடுப்பூசி போட்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதாகும்.
- ▶ சமூகத்திற்காக தங்களால் இயன்றதைத் செய்துகொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. தடுப்பூசிமருந்துதான் இந்தப் பெருந்தொற்றிலிருந்து வெளியேறுவதற்கான எமது ஒரே வழியாகும்.